



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 4(2).] பாராளுமன்றம்

4 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2016 ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2016 செப்டெம்பர் 06, செவ்வாய்க்கிழமை
பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*
துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரும் காணி அமைச்சரும்,— காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை,— (460 ஆம் அத்தியாயமான) காணி கொள்ளுதல் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஊ) ஆம் அத்தியாயத்தின் 2013 காணி கொள்ளல் சட்டத்தின் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகளின் திருத்தம் தொடர்பில் காணி அமைச்சரால் செய்யப்பட்டு, 2016 யூலை 26 ஆம் திகதிய 1977/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*
நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 மே 26 ஆம் திகதிய 1968/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 யூன் 13 ஆம் திகதிய 1971/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 யூன் 13 ஆம் திகதிய 1971/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

(2)

*

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 3),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 யூன் 28 ஆம் திகதிய 1973/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 4),— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 யூலை 12 ஆம் திகதிய 1975/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.08.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றது.

2016 செப்டெம்பர் 20, செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

375/ '15

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக் கேட்பதற்கு,— (4)

(அ) 2005-2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் (General Assembly) கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுக்களுக்கு,

- (i) தலைமை வகித்தவர்கள் யார் என்பதையும்;
- (ii) பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இவர்களிடையே பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்களாயின், அவர்களுடைய பெயர்கள் யாவை என்பதையும்;
- (iv) வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (vi) மேற்படி செலவு விமானப் பயணங்கள், ஹோட்டல் மற்றும் தங்குமிட செலவுகள் என்றவற்று ஒவ்வொரு தலைப்புக்கமைய வெவ்வேறாக யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

811/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் மாகாண சபையின் பல்வேறு நிறுவனங்களில் இற்றைவரை வழங்கியுள்ள தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கையாதென்பதையும்;
- (ii) அத்தகைய ஆட்களின் பெயர்கள் மற்றும் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக பின்பற்றப்பட்டுள்ள நடைமுறையாதென்பதையும்;
- (iv) மேற்படி தொழில்வாய்ப்புகள் அரசியல் கட்சிபேதமின்றி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

820/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின், சேனாநாயக்கபுர கிராம அலுவலர் பிரிவில், டி. எஸ். சேனாநாயக்க வீதியில், 4 ஆம் மாவத்தையில், 280007 ஆம் வரைபட இலக்கத்தையும் 686 ஆம் காணித்துண்டு இலக்கத்தையும் டி/ல/வ/1369ஆம் உரிம இலக்கத்தையும் கொண்ட காணியில் சோமதாச செல்லஹேவா என்பவரினால் ஒரு வர்த்தக நிலையம் நடாத்தப்பட்டு வந்ததென்பதையும்;
- (ii) 1991 ஆம் ஆண்டில் இக்காணி பொது விடயமொன்றுக்காக அரசாங்கத்தினால் சுவி்கரிக்கப்பட்டதென்பதையும்;
- (iii) அதில் பொது விடயமொன்று இடம்பெறாமையால், அம்பாறை உதவிக் காணி ஆணையாளரினால் 30 வருடங்களுக்கு விலைமதிப்பிடப்பட்டு ரூபா 171,050/- தொகையையும் நில அளவைக் கட்டணமாக ரூபா 1,450/- தொகையையும் பெற்றுக்கொண்டு மீண்டும் திரு. சோமதாச செல்லஹேவாவுக்கு இக்காணியின் ஆட்சியரிமையை அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்ட காணி திரு.சோமதாச செல்லஹேவாவுக்குச் சொந்தமான ஒரு காணியா;
- (ii) இக்காணியின் பரப்பளவு எவ்வளவு;
- (iii) இதில் ஒரு வியாபார நிலையம் எத்திகதி முதல் எத்திகதி வரை நடாத்தப்பட்டு வந்தது;
- (iv) இக்காணியை அரசு சுவி்கரித்துள்ளதா;
- (v) இக்காணி எத்தகைய பொது விடயத்துக்காக சுவி்கரிக்கப்பட்டது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

608/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) இராணுவ அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலைகளுக்கு உத்தியோகத்தர்கள் அல்லாத இராணுவ அங்கத்தவர்களின் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பாக கடந்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட கொள்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

832/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) மத்திய அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க சேவையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படுகின்ற கணக்காளர் பதவிகள் மற்றும் தரங்களுக்குரிய தகவல் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) 2015 யூன் மாதம் 30 ஆம் திகதி உள்ளவாறு மத்திய அரசு மற்றும் மாகாண சேவையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்பட்ட மொத்த கணக்காளர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்கள் காணப்படுகின்ற இடங்கள் யாவை என்பதையும்;

(iv) 2015 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி உள்ளவாறு மேற்படி வெற்றிடங்களின் எண்ணிக்கையில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி உள்ளவாறு தரம் III ஐச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட மொத்த கணக்காளர் பதவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) 2015 யூன் மாதம் 30 ஆம் திகதி உள்ளவாறு தரம் III ஐச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட மொத்த கணக்காளர் பதவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) 2015 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி உள்ளவாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டாத போதிலும், பேணிவரப்படுகின்ற தரம் III ஐச் சேர்ந்த கணக்காளர் பதவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

(5)

2016 செப்டெம்பர் 21, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

611/'16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2010ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொட்டைப் பாக்கின் அளவு;
- (ii) அவற்றின் பெறுமதி;
- (iii) ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களது முகவரி;
- (iv) ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் ஏற்றுமதி செய்த அளவு மற்றும் பெறுமதி;
- (v) ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அரசாங்கத்துக்கு செலுத்திய வரித் தொகை; ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் இது வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொட்டைப் பாக்கின் அளவு;
- (ii) அவற்றின் பெறுமதி;
- (iii) இறக்குமதியாளர்கள் மற்றும் அவர்களது முகவரி;
- (iv) ஒவ்வொரு இறக்குமதியாளரும் இறக்குமதி செய்த அளவு மற்றும் பெறுமதி;
- (v) இறக்குமதி செய்த நாடு;
- (vi) ஒவ்வொரு இறக்குமதியாளரும் அரசாங்கத்துக்கு செலுத்திய வரித் தொகை; ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் கொட்டைப் பாக்கின் உற்பத்தி ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- (ii) இலங்கையின் ஊடாக சட்டவிரோதமாக கொட்டைப் பாக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படுவதென்பதையும், இதனால் உள்ளூர் கொட்டைப் பாக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வாரா;
- (iii) மேற்படி சட்டவிரோதமான மீள்ஏற்றுமதியை தடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

812/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் யாவையென்பதையும்;
- (ii) 2010 தொடக்கம் 2016 வரை மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எந்த அரசியல் கட்சியின் கீழ் இருந்தது என்பதையும்;
- (iii) ஊவா மாகாண சபையின் இன்றைய முதலமைச்சர் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் பெற்றுக்கொடுத்துள்ள நிதி ஏற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் யாவையென்பதையும்;
- (iv) இன்றைய முதலமைச்சர் பண்டாரவளை மாநகர சபைக்கு ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிகராக தேவையான ஒத்துழைப்பினை வழங்குகின்றாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

819/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரேபியாவின் அரசு சார்பற்ற அமைப்பொன்றின் உதவியின் கீழ் அக்கரைப்பற்று, நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புக் கருத்திட்டம் நன்மை பெறுனர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட முன்னர் 178/2008 ஆம் இலக்கமுடையதாக உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட வழக்குக் கட்டளையின் பேரில் வீடுகளைப் பகிர்ந்தளித்தல் இடைநிறுத்தப்பட்டதோடு, 2009.12.02 ஆந் திகதி வழங்கிய மேற்படி வழக்குத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 06 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கழிந்துள்ளபோதிலும் அத்தீர்ப்பின்படி வீடுகளைப் பகிர்ந்தளித்தல் இடம்பெறாமையால் மேற்படி ஆதனங்கள் பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் சீரழிந்துள்ளமையால் அவ்வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் செயலாற்ற அம்பாறை மாவட்டச் செயலாளர்/ அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு ஆலோசனை வழங்குவாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

821/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக அரசு காணிகளில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளுக்கு உறுதிகள் வழங்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை;
- (ii) மாத்தறை மாவட்டத்திலுள்ள அவ்வாறான குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை;
- (iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட குடும்பங்களுக்கு உறுதிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா;
- (iv) அவ்வாறு உறுதிகள் வழங்கப்படும்போது நிறைவு செய்திருக்க வேண்டிய தகைமைகள் யாவை;
- (v) அவ்வாறாயின், அவ்வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை உறுதிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (vi) உறுதிகள் வழங்கப்படாத வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

823/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) மாத்தறை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் நிலவுகின்ற தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(அ) (i) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) இதற்காக ஆசிரியர்கள் ஆட்சேர்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) ஆட்சேர்ப்பின்போது தொண்டர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

776/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதில்ஸ,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) தம்புள்ள பிரதேச செயலாளர் பிரிவில், நிக்கவட்டவன கிராம அலுவலர் பிரிவுக்குரிய தமனயாய, சீகிரிமுல்ல, ஹும்பஸ்கட்டே மற்றும் அருணோதய ஆகிய கிராமங்கள் யானைகளின் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதையும்;

(ii) இதன் காரணமாக மேற்படி கிராமங்களில் சுமார் 4500 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் உயிர்கள் மற்றும் அவர்களது விவசாயம் என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) வேவல தொடக்கம் தெஹிகஹ எல, தியகெபில்ல வரை காட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலியை மொறகொடகம, சீகிரிமுல்ல, அளுத்தாய, மைலத்தாவ, கலாபுரய, பொல்லத்தாவ மற்றும் சீகிரியா ஆகிய கிராமங்கள் வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏனென்பதையும்;

(ii) இதற்காக தம்புள்ள பிரதேச செயலகத்திற்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்தொகை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

606/'16

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

(அ) 2015 சனவரி தொடக்கம் திசெம்பர் வரை,

(i) அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை யாது;

(ii) பிரதம அமைச்சரையும் உள்ளடங்கலாக மேற்படி விஜயங்களில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் யாவர்;

(iii) விஜயம்செய்த நாடுகள் யாவை;

(iv) மேற்படி வெளிநாட்டு விஜயங்களில் கடமை மற்றும் பிரத்தியேக விஜயங்கள் தனித்தனியாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அ (i) இல் குறிப்பிடப்பட்ட விஜயங்களில் அரசாங்க அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்;
- (ii) ஆமெனில் மேற்படி அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) மேற்படி காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவாகி உள்ள மொத்தப் பணத்தொகை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 22, வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

777/ '16

- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) 1973 இல் நிறுவப்பட்ட அரசு வடிசாலைக் கூட்டுத்தாபனம் 1992 இல் தனியார் துறையினருக்கு விற்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) அதன்போது சிறிய இழப்பீட்டுத்தொகையொன்றை வழங்கி அதன் ஊழியர்கள் பலர் நீக்கப்பட்டதை அறிவாரா என்பதையும்;
- (iii) இது தொடர்பாக 1994.10.20 ஆம் திகதி நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினைச் சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iv) சேவை இழக்கப்பட்டதன் மூலம் அநீதிக்குள்ளான சுமார் 2000 ஊழியர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

813/ '16

- கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் இதுவரை அபிவிருத்தி செய்துள்ள மாகாணசபை வீதிகள் யாவை என்பதையும்;
- (ii) ஒவ்வொரு வீதிக்காக செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (iii) குறிப்பிட்ட வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட கம்பனிகள் யாவை என்பதையும்;
- (iv) அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (v) குறிப்பிட்ட வீதிகளின் நிலைமை தொடர்பாக ஏதேனும் பின்னாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) குறிப்பிட்ட வீதிகள் உரிய தரத்தில் இல்லாவிடின் அது சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவொன்றின் பிரகாரம் நாட்டின் சகல மாவட்டங்களிலும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) மேற்குறித்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்காக முற்பணம் செலுத்தப்பட வேண்டியுள்ள போதிலும், அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படாததன் காரணமாக பிரச்சினையொன்று ஏற்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்,
- (iii) இதன் காரணமாக தற்போது அம்பாறை மாவட்டத்தில் சுமார் 5000 வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் கிடைக்காமற்போகின்ற நிலைமை உருவாகியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்,
- (iv) அம்பாறை பிரதேசத்தில் பின்தங்கிய துணை வீதிகளில் போக்குவரத்து வசதிகள் இல்லையென்பதால், மேற்படி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடல் மார்க்கத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆயுதங்கள் சகிதம் பாதுகாப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (ii) இந்து சமுத்திரத்தை அண்மித்த கடலில் மீன் பிடித்தலில் ஈடுபடும் வெளிநாட்டு டோலர் படகுகளுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்புப் படையினரை வழங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (iii) மேலே (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ள முறையியல் யாதென்பதையும்;
- (iv) குறிப்பிட்ட பாதுகாப்பினை வழங்குவதற்கான அனுமதி வெளிப்படைத் தன்மையுடனும் திறந்த கேள்விப் பத்திர விதிமுறைக்கமையவும் ஏன் வழங்கப்படுவதில்லை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

794/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இந்தியாவில் நடைபெற்ற 2016 சாப் (SAF) விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக்கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் விளையாட்டு ஒன்றியங்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பதையும்;
- (ii) ஒவ்வொரு விளையாட்டுச் சங்கத்திற்கு / ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iii) அப்பணத்தொகை செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பாக ஒவ்வொரு விளையாட்டுச் சங்கத்தினாலும் / ஒன்றியத்தினாலும் அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அவ்வறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

827/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் தற்போதைய தலைவர் உட்பட முகாமைத்துவத்திடம் கடன் அறவீட்டுக்கென முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) கடன் செலுத்தாதோர் பட்டியலில் காணப்படுகின்ற ரூபா 600 மில்லியனுக்கும் அதிகமான கடன் தொகையை அறவிடுதல் தொடர்பில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முன்னேற்றம் காணப்படுகிறதா என்பதையும்;
- (iii) வங்கி, ரூபா 20 மில்லியனுக்கும் அதிகமான தொகையை கடனாக வழங்கும் ஆற்றலைக் கொண்டிராதபோதிலும், அந்த எல்லையை விஞ்சி கடன் வழங்கியுள்ளதா என்பதையும்;
- (iv) இலங்கை மத்திய வங்கியின் சட்டதிட்டங்களுக்கு முரணான விதத்தில் பணியாளர் ஆட்சேர்ப்பு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது பதவி உயர்வு அளித்தல் மற்றும் தம்புத்தேகம், அக்குரெஸ்ஸ ஆகிய இடங்களில் தகவல் நிலையங்களை திறந்து வைத்தல் ஆகியன மூலம் வங்கியின் ஒழுங்குவிதிச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

2016 செப்டெம்பர் 23, வெள்ளிக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

795/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2001.07.28 ஆம் திகதிய டி/11/0129/509/023 ஆம் இலக்க அமைச்சரவை விதப்புரையின் பிரகாரம், சுகாதாரத் திணைக்களத்தில், பொதுச் சுகாதார ஆய்வுகூட வினைஞர்கள் உள்ளடங்கலாக துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு 2001.10.01 ஆம் திகதி தொடக்கம் 2005.12.31 ஆம் திகதி வரை 6:1 விகிதத்திற்குப் புறம்பாக 1 ஆம் வகுப்பிற்கு பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பகிரங்க சேவை ஆணைக்குழு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அங்கீகாரமளித்துள்ளதென்பதையும்;
- (ii) இருப்பினும், மேற்படி முறையிலுக்கு அமைவாக 1 ஆம் வகுப்புக்கு பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்ட சில பொதுச் சுகாதார ஆய்வுகூட வினைஞர்களுக்கு சில மாகாண சபைகள் நிலுவவைச் சம்பளம் செலுத்தவில்லையென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) குறிப்பிட்ட நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

828/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹிங்குராண சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படாத காலங்களிலும் கரும்புச் செய்கை செய்யப்படாத பகுதிகளிலும் மாற்றுப் பயிராக நெல் பயிரிட முடியுமென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா;
- (ii) சீனிக் கைத்தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நுரைச்சோலையிலும் தீகவாபி வலயத்திலும் நெற் செய்கைக்கு நடவடிக்கை எடுக்க முடியுமென்பது அவதானிக்கப்பட்டுள்ளதா;
- (iii) தற்போது ஹிங்குராண சீனிக் கம்பனியை முகாமைத்துவம் செய்கின்ற கல்லூயா பெருந்தோட்டக் கம்பனியினால் கரும்புச் செய்கை தவிர்த்த நெற் செய்கை அல்லது வேறு பயிர்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் காணிகள் மீள சுவீகரிக்கப்படுமென தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை அறிவாரா;
- (iv) கரும்புச் செய்கைக்கு பாதிப்பேற்படாத வகையில் நெல் பயிரிடும் விவசாயிகளின் காணிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

796/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹொரண, கோனபல, ஒலபொடுவ தோட்டத்தை அண்டியதாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனியும் இலங்கை உருக்கு தனியார் கம்பனியும் இணைந்து டயர் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடு எவ்வளவென்பதையும்;
- (iii) அதன் பொருட்டு சுவீகரித்துக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iv) காணிகளைச் சுவீகரித்துக்கொள்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

830/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை நிருவாக சேவையில், வகுப்பு 1 இன் பதவிக்கு ஏற்புடையதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திருமதி எஸ்.எஸ்.பீ.கே.எம்.எஸ்.சீ. நாமரத்னவினால், பாராளுமன்ற பொது மனுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட COM/PP/2015/208 ஆம் இலக்க மனு குறித்த தீர்மானம் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதா;
- (ii) இத்தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொண்டு தமக்கு அறிவிக்குமாறு மேலதிக செயலாளர் (பொது நிருவாக) திரு.பி.பீ.எஸ். அபேகுணரத்னவினால் 2016.05.11ஆம் திகதிய கடிதத்தின் வாயிலாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா;
- (iii) குறிப்பிட்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பதிலிருப்பு யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

831/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் தாம் விரும்பும் சேவை நிலையத்தில் தொடர்ந்து கடமையாற்றுவதற்குரிய உச்ச கால வரையறை எவ்வளவென்பதையும்;
- (ii) இவர்களுடைய இடமாற்ற நடைமுறை முறைசார்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (iii) ஆமெனின், திரு. சரத் ரூபசிறி (இ.நி.சே I) 22 ஆண்டுகளும், திரு. நிஹால் ரணசிங்க (இ.நி.சே - விஷேட தரம்) 14 ஆண்டுகளும், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் கடமையாற்றுவது எவ்வாறு என்பதையும்;
- (iv) மேற்படி உத்தியோகத்தர்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் நீண்டகாலம் தொடர்ந்து கடமையாற்றுவதால் இவர்களுக்கு பதிலாக கடமையேற்க வந்துள்ள உத்தியோகத்தர்களுக்கு அநீதி ஏற்படுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?